

(Tamil) اذان اذان



அதானின் சிறப்பு



மொழிபெயர்ப்பு:

தர்ஜுமா மஜ்லிஸ் (த.:வதே இஸ்வாமி)

ஷேகே தர்கத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்,
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,
அல்லாமா, மௌலானா அபு பிலால்

முஹம்மத் இல்யாஸ்
அத்தார் காதிரி ரஹ்மீ

فَيُضَانِ اَذَانَ

Faizan-e-Azan

அதானின் சிறப்பு

இந்த சிறுநூல் ஷேகே தரீகத், அயீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ர஽ஸவி **دَاعَتْ بَرَكَاتُهَا الْعَالِيَةِ** அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ்மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இதன் மொழிபெயர்ப்பிலோ அல்லது அச்சக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு :- இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹனஃபி மத்ஹபின் படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Majlis-e-Tarajim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 7213

Email: ✉ translation@dawateislami.net

அதானின் சிறப்பு

“அதானின் சிறப்பு” என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு



ALL RIGHTS RESERVED

Copyright © 2017 Maktaba-tul-Madinah

இவ்வெளியீட்டின் எப்பகுதியும் மக்தபதூல் மதீனாவின் சட்டரீதியான முன் அனுமதியின்றி மின்னியல், இயந்திரவியல் ரீதியான எக்கருவிகளாலும் மீள்பதிப்பித்தல், ஒளிப்பரப்பு செய்தல், போட்டோ பிரதி எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் அல்லது வேறு முறைகளில் பதிவுசெய்தல் கூடாது.

ஆரம்ப வெளியீடு: Rabi'-ul-Aakhir 1438 AH (Jan, 2017)

வெளியீட்டாளர்: மக்தபதூல் மதீனா

Quantity: -

அனுசரணை:

உங்களின் மரணித்த குடும்ப அங்கத்தவருக்காக ஒரு நூலையோ அல்லது ஒரு சிறுநூலையோ அச்சிட்டு ஈஸாலே ஸவாபுக்காக அனுசரணை செய்ய விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

Maktaba-tul-Madinah

Aalami Madani Markaz, Faizan-e-Madinah Mahallah Saudagran,

Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

✉ **Email:** maktabaglobal@dawateislami.net – maktaba@dawateislami.net

☎ **Phone:** +92-21-34921389-93 – 34126999

🌐 **Web:** www.dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஒதிக்கொள்ளவும். **إِن شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**! அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்முஸ்தத்ராஃப், பாகம் 1, பக்கம் 40, தாரூல் ஃபிகர், பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஒதிக்கொள்ளவும்)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அதானின் சிறப்பு

(3 கோடி 24 இலட்சம் நன்மைகளை தினமும்
சம்பாதிப்பார்கள்)

இச்சிறுநூலை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக
படியுங்கள். உங்களின் பல தவறுகள் வெளிப்படும்
நம்பிக்கையுள்ளது.

ஸலவாத்தின் சிறப்பு

மக்கத்து மாமன்னர், மதீனத்துப்பேரரசர், உள்ளத்திற்கு
அமைதியூட்டுபவர், நறுமண வியர்வை கொண்டவர்களான
மாநபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள்.
யாரொருவர் பரிசுத்த குர்ஆனை ஒதி, இறைவனைப்
புகழ்ந்து மேலும் கோமான் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள்
மீது ஸலவாத் கூறி, அத்துடன் தனது இறைவனிடம்
பிழை பொறுக்கத்தேடினால், அவர் நன்மையை அதன்
இடத்திலிருந்தே தேடிக்கொண்டார்.

(ஷுஅபுல் ஈமான், பாகம் 2, பக்கம் 373, ஹதீஸ் 2084)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

நாயகம் ﷺ அன்னவர்கள் ஒருமுறை அதான் சொன்னார்கள்

நபியே கரீம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் பிரயாணத்தில் ஒருமுறை அதான் சொன்னார்கள். மேலும் ஷஹாதத் கலிமாக்களை اللَّهُ رَسُولُ أَنِّي أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ (நான் அல்லாஹ்வின் ரஸூல் என சாட்சி கூறுகிறேன்) என்று கூறினார்கள். (ஃபதாவா ர஽லவிய்யா முகர்ரஜா, பாகம் 5, பக்கம் 375 / துஹ்ஃபதுல் முஹ்தாஜ், பாகம் 1, பக்கம் 209)

ஆதானா அல்லது அதானா

சில மனிதர்கள் “ஆதான்” என்று சொல்வார்கள் இது தவறான உச்சரிப்பாகும். ஆதான் என்பது “உதுனுடைய” பன்மையாகும். மேலும் உதுன் என்பதன் பொருள் காது என்பதாகும். அதன் சரியான உச்சரிப்பு அதானாகும். மேலும் அதன் சொற்பொருள் எச்சரிக்கை விடுத்தல் என்பதாகும்.

“அதானுடைய சிறப்பு” என்று 9 எழுத்துக்களின் தொடர்பில் அதானின் சிறப்புக்கள் அடங்கிய நாயகம் ﷺ அன்னவர்களின் 9 ஹதீஸ்கள்

1. கப்ரில் புழுக்கள் இருக்காது

நன்மையின் நோக்கத்துடன் அதான் சொல்பவர் இரத்தத்துடன் ஷஹீதானவர் போலாவார். மேலும் மரணித்த பின் கப்ரிலே

அவரின் உடலில் புழு ஏற்படாது. (அல்முஃஜிழல் கபீர் வித்தபராணி, பாகம் 12, பக்கம் 322, ஹதீஸ் 13554)

2. முத்துக்களின் குவிமண்டபம்

நான் சுவனத்துக்கு சென்றபோது அங்கே முத்துக்களினால் குவிமண்டபத்தைக் கண்டேன். அதன் புழுதி கஸ்தூரியாகும். ஜிப்ரீலே! இது யாருக்காக? என்று கேட்டபோது, தாங்களின் صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ உம்மத்தினரிலுள்ள முஅத்தின்களுக்கும், இமாம்களுக்கும் எனக்கூறினார்கள். (அல்ஜாமிஉஸ் ஸநீர் லிஸ்ஸுயூத்தி, பக்கம் 255, ஹதீஸ் 4179)

3. முன்னைய பாவங்களுக்கு மன்னிப்பு

யாராவது ஐவேளை தொழுகையின் அதானையும் ஈமானுடன் நன்மையை நோக்கமாக கொண்டு கூறினால், அவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் யாராவது ஈமானுடன் நன்மையை நாடி தனது தோழர்களுக்கு ஐவேளை இமாமத் செய்தால், அவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும். (அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி, பாகம் 1, பக்கம் 636, ஹதீஸ் 2039)

4. வெஷத்தான் 36 மைல் தூரம் ஓடுகிறான்

“தொழுகைக்கான அதான் சப்தம் கேட்டதும் வெஷத்தான் ரவ்ஹா எனும் இடத்திற்கு ஓடி விடுகிறான்.” அறிவிப்பாளர் கூறுகிறார்கள், ரவ்ஹா மதீனாவில் இருந்து 36 மைல் தூரத்தில் உள்ளது. (முஸ்லிம், பக்கம் 204, ஹதீஸ் 388, முலக்கஸன்)

5. அதான் துஆ ஒப்புக்கொள்ள காரணமாகும்

அதான் சொல்பவர் அதான் சொல்லும்போது வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. மேலும் துஆ ஒப்புக் கொள்ளப்படுகின்றன. (அல்முஸ்தத்ரக் வில் ஹாகிம், பாகம் 2, பக்கம் 243, ஹதீஸ் 2048)

6. முஅத்தினுக்காக பாவமன்னிப்பு

முஅத்தினுடைய சப்தம் எதுவரை சென்றடைகிறதோ அவருக்காக பிழை பொறுக்கப்படுகிறது. மேலும் உலர்ந்த மற்றும் ஈரமாக இருப்பவைகளில் எவையெல்லாம் அவரின் சப்தத்தை கேட்கிறதோ, அவருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றன. (முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹன்பல், பாகம் 2, பக்கம் 500, ஹதீஸ் 6210)

7. அதானுடைய நாளில் தண்டனையை

விட்டும் பாதுகாப்பு

எந்த கிராமத்தில் அதான் சொல்லப்படுகிறதோ, அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அந்நாளில் அந்த பகுதியை தனது தண்டனையி லிருந்து பாதுகாக்கிறான். (அல்முஃஜமுல் கபீர் லித்தபரானி, பாகம் 1, பக்கம் 257, ஹதீஸ் 746)

8. அச்சத்துக்கு நிவாரணம்

ஆதம் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் சுவனத்திலிருந்து இந்தியா வில் இறங்கியபோது, அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அந்நேரத்தில் ஜிப்ரஈஈல் **عَلَيْهِ السَّلَام** அவர்கள் இறங்கி அதான்

சொன்னார்கள். (ஹில்யதுல் அவ்லியா, பாகம் 5, பக்கம் 123, ஹதீஸ் 6566)

9. கவலை தூரமாகுவதற்கான வழிமுறை

அலியே! நீர் துயரத்துடன் இருப்பதை நான் காண்கிறேன். உங்களுடைய வீட்டில் யாரிடமாவது உமது காதில் அதான் கூறுமாறு சொல்லுங்கள். அதான் துயரம் மற்றும் மனக் கவலைகளை நீக்கி விடும். (ஐமிஉல் ஹதீஸ் லிஸ்ஸயூத்தி, பாகம் 15, பக்கம் 339, ஹதீஸ் 6017) இந்த அறிவிப்பை எழுதி விட்டு அஃலா ஹழ்ரத் عَلَيْهِ அவர்கள் “ஃபதாவா ரஹ்ஸுவிய்யா ஷரீப், பாகம் 5, பக்கம் 668ல் கூறுகிறார்கள். மௌலா அலி كَوْنَهُ اللّٰهُ تَعَالَى وَجْهَهُ الْكَرِيمُ அவர்களும், மௌலா அலி வரைக்கும் உள்ள இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களும் கூறுகிறார்கள். كَلْبُ (நாம் அதை செயலாய்வு செய்தபோது அவ்வாறே நடந்தது) (மிர்காதுல் மஃபாதீஹ், பாகம் 2, பக்கம் 331 / ஐமிஉல் ஹதீஸ், பாகம் 15, பக்கம் 339, ஹதீஸ் 6017)

மீன்களும் பிழை பொறுக்கத்தேடுகிறது

அறிவிக்கப்பட்டுள்ளது. அதான் கூறுபவர்களுக்காக ஒவ்வொரு வஸ்துக்களும், எதுவரையென்றால் ஆற்றிலுள்ள மீன்களும் கூட பிழை பொறுக்கத்தேடுகிறது. முஅத்தின் அதான் கூறும் நேரத்தில் வானவர்களும் அதை திருப்பி கூறிக்கொண்டிருப்பார்கள். மேலும் அதான் முடிந்ததும் வானவர்கள் மறுமை நாள்வரை அவருக்காக பிழை

பொறுப்புத்தேடுவார்கள். யார் முஅத்தினாக இருக்கும் போது மரணிக்கிறாரோ அவருக்கு கப்ரின் தண்டனை இருக்காது. மேலும் முஅத்தின் ஸகராத்துடைய கஷ்டத்திலிருந்தும், கப்ருடைய கஷ்டம் மற்றும் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்.

(முலக்கஸ் அஹ் தப்ஸீர் ஶூரா யூஸூப் (தர்ஜுமா) பக்கம் 21)

அதானுக்கு பதிலளிப்பதன் சிறப்பு

மதீனத்து மாமன்னர் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஒருமுறை கூறினார்கள். பெண்களே! பிலால் அதான் மற்றும் இகாமத் சொல்வதை நீங்கள் கேட்டால், அவர் சொல்வது போன்று நீங்களும் சொல்லுங்கள். ஏனெனில், அல்லாஹ் عَزَّوَجَلَّ உங்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலாக ஓர் இலட்சம் நன்மைகளை எழுதுவான். மேலும் ஆயிரம் அந்தஸ்துக்களை உயர்த்துவதோடு, ஆயிரம் பாவங்களை மன்னித்து விடுவான். இதை செவிமடுத்த பெண்கள் இது பெண்களுக்குரியது, ஆண்களுக்கு என்ன? எனக்கேட்டனர். அப்போது ஆண்களுக்கு இருமடங்கு என பதிலளித்தார்கள்.

(தாரீக் திமிஷ்க் லிப்னி அஸாகிர், பாகம் 55, பக்கம் 75)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

3 கோடி 24 இலட்சம் நன்மைகள்

தினமும் சம்பாதிப்பவர்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ் ﷻ வுடைய ரஹ்மத்தின் மீது அர்ப்பணம்! அவன், எங்களுக்கு நன்மைகளை சம்பாதிக்கவும், அந்தஸ்துக்களை உயர்த்தவும் மேலும் பாவமன்னிப்பு கிடைக்கவும் எவ்வளவு இலேசாக்கி வைத்துள்ளான். ஆனால் கைசேதமே! இவ்வளவு இலேசாக இருந்தும் நாங்கள் அலட்சியத்தில் சிக்கியுள்ளோமே! மேற்கூறப்பட்ட பரிசுத்த ஹதீஸில் அதான் மற்றும் இகாமத்திற்கு பதிலளிப்பதன் சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளதே, அதன் விளக்கத்தை கவனியுங்கள்.

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ இது இரண்டு வசனங்களாகும். இவ்வாறு முழு அதானிலும் 15 வார்த்தைகள் உள்ளன. ஓர் இஸ்லாமிய சகோதரி அதானுக்கு பதிலளித்தால் அதாவது முஅத்தின் சாஹிப் சொல்வதையே அந்த இஸ்லாமிய சகோதரியும் கூறினால், அவருக்கு 15 இலட்சம் நன்மைகள் கிடைக்கிறது, 15 ஆயிரம் அந்தஸ்துக்கள் உயர்வதோடு, 15 ஆயிரம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. மேலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இவை அனைத்தும் இரு மடங்காகும். சுப்ஹுடைய அதானில் الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ என்பது இரண்டு முறைகள் உள்ளதால் சுப்ஹுடைய அதானில் 17 வசனங்களாகும். அவ்வாறே சுப்ஹுடைய அதானுக்கு பதில் கூறுவதில் 17 இலட்சம் நன்மைகளும், 17 ஆயிரம் அந்தஸ்து உயர்வும், 17 ஆயிரம் பாவங்களுக்கு

மன்னிப்பும் கிடைக்கிறது. மேலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இரு மடங்காகும். இகாமத்தில் இரண்டு தடவைகள் **قَدَّ قَامَتِ الصَّلَاةُ** என்பது உள்ளதால், இகாமத்திலும் 17 கலிமாக்கள் அடங்குகின்றன. ஆகையால் இகாமத்துடைய பதிலின் நன்மை, சுபஹூடைய அதானுக்குரிய பதிலின் நன்மையை போன்றதாகும். ஆகவே யாராவது இஸ்லாமிய சகோதரி ஆர்வத்துடன் தினமும் ஐவேளை அதானுக்கும், இகாமத்துக்கும் பதிலளிப்பதில் வெற்றி பெற்றால், அவருக்கு தினமும் ஒரு கோடி அறுபத்திரெண்டு இலட்சம் நன்மைகளும், ஓர் இலட்சத்து அறுபத்திரெண்டு ஆயிரம் அந்தஸ்துக்கள் உயர்வும், ஓர் இலட்சத்து அறுபத்திரெண்டு ஆயிரம் பாவங்களுக்கு மன்னிப்பும் கிடைக்கிறது. மேலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இரண்டு மடங்குகளாகும். அதாவது 3 கோடி 24 இலட்சம் நன்மைகளும், 3 இலட்சத்து 24 ஆயிரம் அந்தஸ்துக்கள் உயர்வும், 3 இலட்சத்து 24 ஆயிரம் பாவங்களுக்கு மன்னிப்பும் கிடைக்கிறது.

அதானுக்கு பதிலளித்தவர்

சுவனவாதியானார்

ஹழ்ரத் ஸய்யிதுனா அபூஹுரைரா **رضي الله تعالى عنه** அவர்கள் அறிவிக்கிறார்கள். வெளிப்படையில் எந்தவொரு பெரும் நற்காரியமும் இல்லாத ஒருவர் இருந்தார். அவர் மரணித்த பின் ரஸூலுல்லாஹி **صلى الله تعالى عليه وآله وسلم** அன்னவர்கள் சங்கையான ஸஹாபாக்கள் **عليهم الرضوان** இருக்கும்போது

(மறைவானவற்றை அறிவிப்பதுடன்) கூறினார்கள். உங்களுக்குத்தெரியுமா, அல்லாஹுதஆலா அவரை சுவனத்தில் நுழைய வைத்து விட்டான். அப்போது மனிதர்கள் வியப்படைந்தனர், ஏனெனில் அவரிடம் எந்தவொரு பெரும் நற்காரியமும் வெளிப்படையில் இருக்கவில்லை. எனவே ஒரு ஸஹாபி رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களின் வீட்டுக்குச்சென்று அவரின் மனைவியாரிடம் அவர்களுடைய விஷேசமான ஏதாவது செயலை கூறும்படி கேட்டார்கள். அப்போது, விஷேசமாக எந்தவொரு பெரும் நற்காரியமும் எனக்கு தெரியாது, ஆனால் ஒரு விடயம் மாத்திரம் நான் அறிவேன். அதாவது பகலோ, இரவோ எப்போது அதான் சொல்வதை கேட்டாலும் கட்டாயம் பதிலளிப்பார்கள் எனக்கூறினார்கள். (தாரீஹ் திமிஷ்க் லிப்னி அலாகிர், பாகம் 40, பக்கம் 412/413 முலக்கல்)

அல்லாஹ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ வின் பேரருள் அவர்கள் மீது பொழியட்டும். அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

Gunah-e-gada ka hisaab kya who agerchay lakh say hayn siwa

Magar ay Afw Tayray afw ka to hisaab hay na shumay hay

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அதான், இகாமத்திற்கு பதிலளிக்கும் முறை

முஅத்தின் சாஹிப் அதானின் வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி கூற வேண்டும். **اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ** (இவ்வாறு இரண்டு வார்த்தைகளாகும் ஆனால்) இரண்டையும் சேர்த்து (நிறுத்தாமல் ஒரே தடவையில் சொல்வதனால்) ஒரு வார்த்தையாகும். இரண்டுக்கும் பின் நிறுத்த வேண்டும். மேலும் நிறுத்துவதன் அளவு பதிலளிப்பவர் பதிலளிக்கும் நேரமாகும். நிறுத்துவதை விட்டுவிடுவது மக்ரூஹ் ஆகும். மேலும் அப்படியான அதானை மீட்டிச்சொல்வது முஸ்தஹப்பாகும். (குர்ரே முக்தார் வரத்துல்

முஹ்தார், பாகம் 2, பக்கம் 66) முஅத்தினார் **اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ** எனக்கூறி நிறுத்தியதும் அந்நேரத்தில் பதிலளிப்பவர் **اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ** என்று கூற வேண்டும். அவ்வாறே ஏனைய வார்த்தைகளுக்கும் பதில் கொடுங்கள். முஅத்தினார் முதல் தடவை **أَشْهَدُ أَنْ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ** என்று சொல்லும்போது, **صَلَّى اللَّهُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ** (யாரசூலல்லாஹ் (صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ) தாங்கள் மீது அல்லாஹுதஆலா ஸலவாத் சொல்வானாக!) என்றும், இரண்டாவது தடவை சொல்லும்போது, **فُرِّقَ عَيْنِي بِكَ يَا رَسُولَ اللَّهِ** (யாரசூலல்லாஹ்! உங்களைக்கொண்டு எனது கண்களின் குளிர்ச்சி) மேலும் ஒவ்வொரு தடவையும் பெருவிரலின் நகத்தை கண்களில் தடவுவதுடன், கடைசியில் **اللَّهُمَّ مَتَّعْنِي بِالسَّمْعِ وَالْبَصَرِ** (யா

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** எனது கேட்கும் மற்றும் பார்க்கும் சக்தியால் எனக்கு பிரயோஜனத்தை அளிப்பாயாக!) என்று சொல்லுங்கள். (ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 84)

عَلَى الصَّلَاةِ மற்றும் **عَلَى الْفَلَاحِ** விற்கு பதில் கூறும்போது (நான்கு தடவையும்) **لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ** என்று கூறுங்கள். இரண்டையும் (அதாவது முஅத்தின் சொல்வதை கூறுவதுடன் மேலும் **لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ** என்பதையும்) கூறுவது சிறந்ததாகும். மாறாக, மேலதிகமாக இதையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

مَا شَاءَ اللَّهُ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ (பொருள்: எதை அல்லாஹ் நாடினானோ நடந்தது, எதை நாடவில்லையோ நடக்கவில்லை) (குர்ரே முக்தார் வரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 82 / ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 57)

الصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ என்பதற்கு பதிலளிக்கும்போது **صَدَقَتْ وَبَرَّرَتْ وَبِالْحَقِّ نَطَقَتْ** (பொருள்: நீ உண்மை சொன்னாய், நன்மை செய்தாய், சத்தியத்தைக்கொண்டு மொழிந்தாய்)

(குர்ரே முக்தார் வரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 83)

இகாமத்துக்கு பதிலளிப்பது முஸ்தஹப்பாகும். அதனுடைய பதிலும் அவ்வாறுதான். வித்தியாசம் என்னவென்றால், **فَدَّ قَامَتِ الصَّلَاةُ** என்பதன் பதிலில் இவ்வாறு சொல்லுங்கள்.

أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا مَا دَامَتِ السَّمُوتُ وَالْأَرْضُ (பொருள்: வானமும், பூமியும் நிரந்தரமாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹுதஆலா அதை நிரந்தரமாக்குவானாக!) (ஆலம்கீரி, பாகம் 1, பக்கம் 57)

“صدق يا رسول الله” என்பதிலுள்ள 14

எழுத்துக்களின் தொடர்பில் அதானின் 14

மதனி முத்துக்கள்

- ❖ ஜமுஆ உட்பட ஐவேளை பர்ளான தொழுகைகளையும் முதல் ஜமாஅத்துடன் மஸ்ஜிதில் நேரத்திற்கு நிறைவேற்றுபவர்களுக்கு அதான் கன்னதே முஅக்கதா ஆகும். அதன் சட்டம் வாஜிபுடைய சட்டம் போன்றதாகும். அதாவது அதான் சொல்லாவிட்டால் அங்கிருக்கும் அனைவரும் பாவிபாவார்கள். (பஹாரெ ஷரீஆத், பாகம் 1, பக்கம் 464)
- ❖ யாராவது ஒருவன் ஊருக்குள்ளே வீட்டினுள் தொழுவதாக இருந்தால் அங்கே உள்ள மஸ்ஜிதின் அதான் அவனுக்கு போதுமானதாகும். ஆனாலும் அதான் சொல்லிக்கொள்வது முஸ்தஹப்பாகும். (ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 62,78)
- ❖ யாரொருவர் ஊருக்கு வெளியே அல்லது கிராமம், தோட்டம், வயல் போன்றவற்றில் இருந்தால் மேலும் அந்த இடம் அருகாமையில் இருந்தால் அப்போது ஊர் அல்லது கிராமத்தின் அதான் போதுமாகும். ஆனாலும்

அதான் சொல்லிக்கொள்வது சிறந்தது. மேலும் அருகாமையில் இல்லையென்றால் போதுமாகாது. இங்கு சொல்லும் அதானின் சப்தம் அங்கு கேட்பதே அருகாமையின் அளவாகும். (ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 54)

- ❖ பிரயாணி அதானும், இகாமத்தும் சொல்லாவிட்டால் அல்லது இகாமத் சொல்லாவிட்டால் மக்ரூஹ் ஆகும். மேலும் இகாமத் மாத்திரம் கூறினால் மக்ரூஹ் அல்ல. ஆனால் அதானும் சொல்வது சிறந்ததாகும். அவர் தனியாகவோ அல்லது ஏனைய பயணிகள் அங்கு இருந்தாலும் சரியே. (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 471 / துர்ரே முக்தார் வரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 78)
- ❖ நேரம் ஆரம்பித்த பிறகு அதான் சொல்லுங்கள். நேரம் ஆரம்பிப்பதற்கு முன் சொன்னால் அல்லது நேரத்திற்கு முன் ஆரம்பித்து அதான் சொல்லிக்கொண்டிருக்கும் போது நேரமானால், இரண்டு சந்தர்ப்பங்களிலும் அதானை மீண்டும் சொல்லுங்கள். (அல் ஹிதாயா, பாகம் 1, பக்கம் 45) முஅத்தின்மார்கள் நேரஅட்டவணையை பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் முஅத்தின்மார்கள் நேரத்திற்கு முன் அதானை ஆரம்பித்து விடுகிறார்கள். இமாம்கள் மற்றும் நிர்வாகத்தினர்களிடம் பணிவாக வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த விடயத்தை அவர்களும் கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

- ❖ பெண்கள் தனது தொழுகையை அதாவாக தொழுதாலும் சரி அல்லது கழாவாக தொழுதாலும் சரி அதில் அவர்கள் அதான் இன்னும் இகாமத் சொல்வது மக்ரூஹ் ஆகும். (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 72)
- ❖ பெண்களுக்கு ஜமாஅத்தாக தொழுவது கூடாது. (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 367 / பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 584)
- ❖ பகுத்தறிவுடைய சிறுவர்களும் அதான் சொல்லலாம். (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 75)
- ❖ வழு இல்லாமல் அதான் நிறைவேறி விடும். ஆனால் வழு இல்லாமல் அதான் சொல்வது மக்ரூஹ் ஆகும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 466 / மராகில் பலாஹ், பக்கம் 46)
- ❖ அரவானி (ஆண், பெண் அல்லாத மூன்றாம் பாலார்), பாவியானவன் அவன் ஆலிமாக இருந்தாலும் சரி, போதையில் உள்ளவன், பைத்தியக்காரன், குளிப்பை நிறைவேற்றாதவன் மேலும் பகுத்தறிவுற்ற சிறுவர்களின் அதான் மக்ரூஹ் ஆகும். அவர்கள் அனைவர்களுடைய அதானையும் மீட்டிக்கொள்ளவும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 466 / துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 75)
- ❖ முஅத்தினே இமாமாக இருந்தால் சிறந்ததாகும். (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 88)

- ❖ மஸ்ஜிதின் வெளியே கிப்லாவின் திசையை நோக்கி நின்றவாறு, காதுகளில் விரலைப்போட்டு உயர்ந்த சத்தத்துடன் அதானை கூறவும். ஆனால் சக்தியை விட அதிகமாக சத்தத்தை உயர்த்துவது மக்ரூஹ் ஆகும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 468,469 / ஆலம்ஊரி, பாகம் 1, பக்கம் 55) அதானின்போது விரல்களை காதுகளில் வைப்பது சுன்னத்தும், முஸ்தஹப்பமாகும். ஆனால் அசைப்பதும், சுற்றுவதும் வீணாண அசைத்தலாகும். (ஃபதாவா ரஊஸுவியா, பாகம் 5, பக்கம் 373)
- ❖ **حَيَّ عَلَى الصَّلَاةِ** என்பதை வலது பக்கம் முகத்தை திருப்பியும், **حَيَّ عَلَى الْفَلَاحِ** என்பதை இடது பக்கம் முகத்தை திருப்பியும் கூறவும். தொழுகைக்கான அதானாக இல்லாவிட்டாலும் சரியே. உதாரணமாக, குழந்தையின் காதில் அதான் கூறுவது. அப்போது முகத்தை மாத்திரம் திருப்பவும், முழு உடம்பையும் திருப்ப வேண்டாம். (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 66 / பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 469) சில முஅத்தின்கள் **صَلَاةٍ** இன்னும் **فَلَاحٍ** இவைகளுக்கு நளினமுடன் முகத்தை வலதும் இடதும் கொஞ்சம் அசைப்பார்கள், இது தவறான முறையாகும். சரியான முறை முதலில் வலது, இடது பக்கம் முகத்தை நன்றாக திருப்பி அதன்பின் **حَيَّ** சொல்வதை ஆரம்பிப்பதாகும்.

- ❖ பஜ்ருடைய அதானில் **حَيَّ عَلَى الْفَلَاحِ** சொன்னதன் பின் **الصَّلَاةُ خَيْرٌ مِّنَ التَّوْمِ** சொல்வது முஸ்தஹப்பாகும். (கூர்றே முக்தார், பாகம் 2, பக்கம் 67) சொல்லாவிட்டாலும் அதான் நிறைவேறி விடும். (கானூனெ ஷரீஅத், பக்கம் 89)

“பிலாலினுடைய அதான்” என்பதிலுள்ள 9 எழுத்துக்களின் தொடர்பில் அதானுக்கு பதிலளிப்பதன் 9 மதனி முத்துக்கள்

- ❖ தொழுகைக்கான அதானைத்தவிர ஏனைய அதான் களுக்கும் பதிலளிக்க வேண்டும். உதாரணமாக குழந்தை பிறந்த நேரத்தில் கூறும் அதான். (ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 82) எனது தலைவர் அஃலா ஹழ்ரத் இமாம் அஹ்மத் ரஹ்மான் **عَلَيْهِ** அவர்கள் கூறுகிறார்கள். பிள்ளை பிறந்தவுடன் வலது காதில் அதானையும் இடது காதில் இகாமத்தையும் கூறுங்கள். ஏனெனில் ஷைத்தானின் இடையூறு மற்றும் உம்முஸ் ஸிப்யானில் இருந்து தப்புவதற்காக. (ஃபதாவா ரஹ்மான், பாகம் 24, பக்கம் 452) மல்ஃபூஹ்மான் அஃலா ஹழ்ரத், பக்கம் 417-418 வரை உள்ளது. “சர்ஹ் (காக்கை வலிப்பு) மிக மோசமான நோயாகும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அதற்கு உம்முஸ் ஸிப்யான் என்று சொல்லப்படும். இல்லாவிடில் சர்ஹ் (காக்கை வலிப்பு).”

❖ முக்ததீன்கள் (இமாமை பின்தொடரக்கூடியவர்கள்) குத்பாவுடைய அதானுக்கு ஒருபோதும் பதிலளிக்கக் கூடாது. இது பேணுதலுக்கு மிகவும் நெருக்கமான விடயமாகும். ஆம்! இந்த அதானுக்கு பதிலளிப்பது அல்லது (இரண்டு குத்பாக்களுக்கும் இடையில்) துஆ கேட்பது, இவைகளை நாவினால் உச்சரிக்காமல் (அதாவது வசனங்களை அறவே மொழியாமல்) உள்ளத்தால் கேட்பதாக இருந்தால் எந்தத்தவறு மில்லை. மேலும் இமாம் அதாவது கதீப் நாவினால் அதானுக்கு பதிலளித்தால் அல்லது துஆ ஒதினால் சந்தேகமின்றி ஆகுமாகும். (ஃபதாவா ரஹ்மீய்யா முகர்ராஜா, பாகம் 8, பக்கம் 300, 301)

❖ அதானை கேட்பவர்கள் அதானுக்கு பதிலளிக்க வேண்டுமென்பது கட்டளையாகும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 472) ஜூனுபாளி (அதாவது யாருக்கு உடலுறவு அல்லது விந்து வெளியானதன் காரணத்தினால் குளிக்கும் தேவையுள்ளதோ) அவர்களும் அதானுக்கு பதில் கொடுக்கவும். ஆனால் மாதவிடாய் நிஃபாஸுடைய பெண்கள், குத்பா கேட்பவர்கள், ஜனாஸா தொழுக்கை தொழுபவர்கள், உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள், அல்லது மலசலம் கழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அதானுக்கு பதிலளிக்கத் தேவையில்லை.

(துர்நே முக்தார், பாகம் 2, பக்கம் 81)

- ❖ அதான் சொல்லப்படும் நேரத்தில் ஸலாம் கூறல், பேசுதல், ஸலாமுக்கு பதிலளித்தல் மற்றும் அனைத்து வேளைகளையும் நிறுத்தி விடுங்கள். திருக்குர்ஆன் ஓதினாலும் கூட நிறுத்திவிட்டு அதானை கவனமாக கேட்டு பதில் சொல்லுங்கள். இகாமத்திலும் அவ்வாறே செய்யுங்கள். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 473 / துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 86 / ஆலம்Gகீர், பாகம் 1, பக்கம் 57 முலக்கல்)
- ❖ அதானுடைய நேரத்தில் நடமாடுவது, பாத்திரம், கிளாஸ் போன்றவைகளை எடுப்பது, உணவு போன்றவைகளை வைப்பது, சிறுபிள்ளைகளுடன் விளையாடுவது, சைக்கிளையால் பேசுவது இதுபோன்ற அனைத்தையும் தவிர்ந்துக்கொள்வதே சிறந்ததாகும்.
- ❖ யார் அதானுடைய நேரத்தில் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாரோ, அவரது முடிவு **مَعَاذَ اللَّهِ** கெட்டதாக அமையும் பயமுள்ளது.(பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 473)
- ❖ பாதையில் நடந்துக்கொண்டிருக்கும்போது அதானின் சத்தம் கேட்டால் (சிறந்தது என்னவெனில்) அந்த இடத்தில் அதான் முடியும் வரை (மௌனமாக) நின்று, அதைக்கேட்டு பதிலளியுங்கள். (ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 57 / பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 473) ஆம், அதான் சொல்லிக்கொண்டிருக்கும்போது மஸ்ஜித் அல்லது வுழு செய்யும் இடத்துக்கு செல்வதும் மேலும் வுழு செய்வதும் தவறில்லை. அந்நேரத்தில் நாவினால் பதிலளித்துக்கொண்டிருங்கள்.

- ❖ அதான் சொல்லிக்கொண்டிருக்கும்போது மலசலகூடம் செல்வது சிறந்ததல்ல. ஏனெனில் அங்கே அதானுக்கு பதிலளிக்க முடியாமல் போய்விடுவதோடு, மிகப்பெரிய நன்மையும் இல்லாமல் போய்விடும். ஆனால் கடினமான தேவையென்றால் அல்லது ஜமாஅத் விடுபடும் என்ற அச்சமிருந்தால் போகலாம்.
- ❖ பல அதான்கள் கேட்டால் அதில் முதலாவது அதானுக்கு பதிலளிக்கவும், மேலும் அனைத்துக்கும் பதிலளிப்பது சிறந்ததாகும். (குர்ரே முக்தார் வரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 82 / பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 473) அதானுடைய நேரத்தில் பதில் கொடுக்கா விடில், மேலும் அதிக நேரம் கழியவில்லையென்றால் பதில் கொடுக்கவும். (குர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 83)

“يا مُصْطَفَى” என்பதிலுள்ள 7 எழுத்துக்களின் தொடர்பில் இகாமத்தின் ஏழு மதனி முத்துக்கள்

- ❖ மஸ்ஜிதில் இகாமத் சொல்லும்போது இமாமுக்கு பின்னால் நேராக நின்று சொல்வது சிறந்ததாகும். பின்னால் நேராக நிற்க கிடைக்காவிட்டால் வலது பக்கம் சிறந்ததாகும். (ஃபதாவா ரஹ்மீய்யா முகர்ரஜா, பாகம் 5, பக்கம் 372)
- ❖ இகாமத் அதானை விட முக்கியமான சுன்னத்தாகும். (குர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 68)

- ❖ இகாமத்துக்கு பதிலளிப்பது முஸ்தஹப்பாகும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 473)
- ❖ இகாமத்தின் வார்த்தைகளை இடையில் நிறுத்தாமல் அவசர அவசரமாக கூறவும். (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 470)
- ❖ இகாமத்திலும் **حَيَّ عَلَى الْفَلَاحِ** இன்னும் **حَيَّ عَلَى الصَّلَاةِ** வில் (15ம் பக்கத்தில் கூறியதைப்போல்) வலது இடதுக்கு முகத் தை திருப்புங்கள். (குர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 66)
- ❖ யார் அதான் கூறினாரோ அவரே இகாமத் கூற உரிமையுடையவராகும். அதான் கூறியவரின் அனுமதியுடன் வேறொருவர் சொல்லலாம். அனுமதியின்றி கூறப்பட்டு முஅத்தினுக்கும் (அதான் கூறியவருக்கு) விருப்பம் இல்லாவிடில் மக்ரூஹ் ஆகும். (ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 54)
- ❖ இகாமத்துடைய நேரத்தில் யாராவது வந்தால் அவர் நின்ற வண்ணம் எதிர்பார்ப்பது மக்ரூஹ் ஆகும். மாறாக உட்காரவும். அவ்வாறே மஸ்ஜிதினுல் இருக்கும் மக்களும் உட்கார்ந்திருங்கள். மேலும் இகாமத் சொல்பவர் **حَيَّ عَلَى الْفَلَاحِ** சொன்னதும் எழுந்து நிற்கவும். இமாழுக்கும் இதே சட்டமாகும். (ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 57 / பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 471)

**“எனது கேவஸுல் அஃலம்” என்பதிலுள்ள 11
எழுத்துக்களின் தொடர்பில் அதான்
சொல்வதற்கு முஸ்தஹப்பான 11 சந்தர்ப்பங்கள்**

1. குழந்தை
2. நீங்காத கவலையுள்ளவன்
3. காக்கை வலிப்பு
4. தீராத கோபமுள்ளவன், கெட்ட குணமுள்ளவன் மேலும்
5. கெட்ட குணமுள்ள மிருகங்களின் காதுகளில்
6. சண்டை கடினமாகும்போது
7. நெருப்பு பிடித்த நேரத்தில்
8. மய்யித்தை அடக்கம் செய்த பின்
9. ஜின்னின் ஊசலாட்டத்தின்போது உதாரணமாக,
யாருக்காவது ஜின் பிடித்தால்
10. காட்டில் வழி மறந்து, காண்பிப்பதற்கு யாரும் இல்லாமல்
இருக்கும்போது (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 466 /
ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 62) அதேபோல்
11. கொள்ளை நோய் காலத்திலும் அதான் சொல்வது
முஸ்தஹப்பாகும்.

(பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 466 / ஃபதாவா ரஹ்ஸுவிய்யா
முகர்ரஜா, பாகம் 5, பக்கம் 370)

மஸ்ஜிதில் அதான் சொல்வது

சுன்னத்துக்கு மாற்றமாகும்

இக்காலத்தில் அதிகமாக மஸ்ஜிதுக்குள்ளே அதான் சொல்லும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது சுன்னத்துக்கு மாற்றமாகும். “ஆலம்Gகீரி” போன்றவற்றில் வருகிறது. அதான் மஸ்ஜிதுக்கு வெளியே சொல்லவும், மஸ்ஜிதுக்குள் சொல்ல வேண்டாம். (ஆலம்Gகீரி, பாகம் 1, பக்கம் 55) எனது தலைவர் அஃலா ஹழ்ரத் இமாமெ அஹ்லுஸ் சுன்னத் ஹழ்ரத் அல்லாமா மௌலானா அல்ஹாஜ் அல்ஹாபிழ் அல்காரி ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் கூறுகிறார்கள். நபிகள் நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் ஒரு தடவையாவது மஸ்ஜிதுக்குள் அதான் சொல்ல வைத்ததாக நிரூபிக்கப்படவில்லை. எனது தலைவர் அஃலா ஹழ்ரத் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் மேலும் கூறுகிறார்கள். மஸ்ஜிதுக்குள் அதான் சொல்வது மஸ்ஜிதுக்கும், அல்லாஹ்வுடைய சன்னிதானத்திற்கும் செய்யும் மரியாதையற்ற செயலாகும். மஸ்ஜிதின் முற்றத்தில் பாதணி வைக்கும் இடம் மஸ்ஜிதுக்கு வெளிப்படையான இடமாகும். அங்கே அதான் சொல்வது சந்தேகமின்றி சுன்னத்துக்கு தோதுவானதாகும். (ஃபதாவா ரஹ்மான் முகர்ரஜா, பாகம் 5, பக்கம் 408, 411, 412) ஜுமுஆவுக்கான இரண்டாவது அதான் இக்காலத்தில் (குத்பாவுக்கு முன்) மஸ்ஜிதில் கதீபின் மிம்புருக்கு முன்னே மஸ்ஜிதுக்குள் சொல்கிறார்கள், இதுவும் சுன்னத்துக்கு மாற்றமாகும். ஜுமுஆவின் இரண்டாவது அதானையும் மஸ்ஜிதுக்கு

வெளியே சொல்ல வேண்டும். ஆனால் முஅத்தின் கதீபுக்கு முன்னாலே இருக்க வேண்டும்.

நூறு ஷஹதாக்களின் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்

எனது தலைவர் அஃலா ஹழ்ரத் عَلَيْهِ السَّلَام அவர்கள் கூறுகிறார்கள். சுன்னத்துக்களை உயிர்ப்பிப்பது குறிப்பாக உலமாக்களின் கட்டாய பொறுப்பாகும். மேலும் முஸ்லிம் களில் முடியுமானவர்களுக்கு பொதுவான கட்டளையாகும். அனைத்து நகரங்களிலுள்ள முஸ்லிம்களும் தனது ஊர் அல்லது குறைந்த பட்சம் தத்தமது மஸ்ஜிஸ்களில் (ஐவேளை தொழுகைக்காக அதான் இன்னும் ஜுமுஆவுக் கான இரண்டாவது அதானை மஸ்ஜிதுக்கு வெளியே சொல்லும்) இந்த சுன்னத்தை உயிர்ப்பியுங்கள். மேலும் நூறு ஷஹதாக்களின் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். ரஸூலுல்லாஹி صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள். “உம்மத்தில் குழப்பம் ஏற்படும் காலத்தில் யார் எனது சுன்னத்தை பலமாக பற்றிப் பிடித்துக்கொள்வாரோ அவருக்கு 100 ஷஹதாக்களின் நன்மை கிடைக்கும்.” (அஸ்ஸுஹ்துல் கபீர் லில் பைஹகி, பக்கம் 118, ஹதீஸ் 207 / ஃபதாவா ரஹ்மீய்யா, பாகம் 5, பக்கம் 403) இந்த சட்டத்தின் விளக்கத்திற்காக ஃபதாவா ரஹ்மீய்யா முகர்ரஜா பாகம் 5 இல் “Bபாபுல் அதானி வல் இகாமத்” என்ற பாடத்தை வாசியுங்கள்.

அதானுக்கு முன் இந்த ஸலவாத்தை சுறுங்கள்

அதான் மற்றும் இகாமத்துக்கு முன் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
கூறி இந்த ஸலவாத்தை கூறிக்கொள்ளவும்.

وَعَلَىٰ إِلَٰكَ وَأَصْحَابِكَ يَا حَيُّبِ اللّٰهِ
وَعَلَىٰ إِلَٰكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللّٰهِ

الصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَیْكَ يَا رَسُوْلَ اللّٰهِ
الصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَیْكَ يَا نَبِیَّ اللّٰهِ

ஸலவாத் ஸலாமுக்கும், அதானுக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுவதற்காக இவ்வாறு அறிவித்துக் கொள்ளுங்கள். “அதானுக்கு மரியாதை செய்வதுடன் பேச்சுக்கள் மற்றும் வேளைகளை நிறுத்திவிட்டு, அதானுக்கு பதிலளித்து அதிகமான நன்மைகளை தேடிக்கொள்ளுங்கள்.” அதன் பிறகு அதான் சொல்லுங்கள். ஸலவாத் ஸலாம் மற்றும் இகாமத்துக்குமிடையில் மஸ்ஜிதில் இவ்வாறு அறிவித்துக்கொள்ளுங்கள். “இஃதிகாபின் நிய்யத்தை வைத்துக்கொள்ளுங்கள், மொபைல் ஃபோன் இருந்தால் ஓஃப் பண்ணிக்கொள்ளுங்கள்.” அதான் மற்றும் இகாமத்திற்கு முன் بِسْمِ اللّٰهِ மற்றும் குறிப்பிட்ட ஸலவாத் ஸலாமை கூறுமாறு வேண்டிக்கொள்வது, எனக்கும் ஸலாம்பே ஜாரியா (நிரந்தரமான நன்மை) கிடைக்க வேண்டுமென்ற ஆசையிலாகும். மேலும் இடைவெளி பற்றிய ஆலோசனை ஃபதாவா ரஸூலிஸ்யாவிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கு பதிலாக இமாமெ

அஹ்லுஸ் சுன்னத் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறுகிறார்கள். “இகாமத்துக்கு முன் ஸலவாத் கூறுவதில் தவறில்லை, ஆனால் இகாமத்துக்கு இடைவெளி (வித்தியாசம்) இருக்க வேண்டும். அல்லது ஸலவாத்தின் சத்தம் இகாமத்தின் சத்தத்தை விட வித்தியாசமாக (உதாரணமாக, ஸலவாத்தின் சத்தம் இகாமத்தை விட சற்று தாழ்வாக) இருக்க வேண்டும். ஏனெனில் வேறுபாடு இருப்பதோடு, ஸலவாத் என்பது இகாமத்தின் பகுதியல்ல என்பதை மக்கள் விளங்குவதற்காகும்.” (ஃபதாவா ரஸூபிய்யா முகர்ராஜா, பாகம் 5, பக்கம் 386)

சந்தேகம்: நபிகள் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் காலத்திலும், குலபாஉர் ராஷிதீன்கள் عَلَيْهِمُ الرِّضْوَان அவர்களின் காலத்திலும் அதானுக்கு முன் ஸலவாத் சொல்லவில்லை. அதனால் அவ்வாறு செய்வது கெட்ட பித்அத்தும், பாவமுமாகும். (معاداة اللّٰه عز وجل)

சந்தேகத்திற்கு பதில்: இந்த சட்டத்தை ஏற்றுக்கொண்டால் அதாவது அக்காலத்தில் இல்லாத ஒரு விடயத்தை இப்போது செய்வது கெட்ட பித்அத் மற்றும் பாவம் என்றால், இக்காலத்தின் ஒழுங்கு முறைகள் எல்லாம் சீர்கெட்டு விடும். எண்ணற்ற உதாரணங்களில் இருந்து 12 உதாரணங்களை மாத்திரம் முன் வைக்கிறேன். அதாவது இந்த விடயங்கள் அந்த புனிதமான காலத்தில் இருக்க வில்லை. இப்போது அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.

1. ஹஜ்ஜாஜ் இப்னு யூஸூப் ஹிஜ்ரி 95ல் பரிசுத்த குர்ஆனுக்கு நுக்தா மற்றும் இஃராப் வைத்தார்.
2. அவர் ஆயத்தின் முடிவுக்கு நுக்தாவை அடையாளமாக ஆக்கினார்.
3. பரிசுத்த குர்ஆன் அச்சிடப்படுதல்.
4. மஸ்ஜிதின் நடுப்பகுதியில் இமாம் எழுந்து நிற்பதற்கு சுவர் போல மிஹ்ராப் முதலில் இருக்கவில்லை. வலீத் மர்வானியுடைய காலத்தில் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பின் அப்துல் அஸீஸ் رضي الله عنه அவர்கள் அறிமுகப் படுத்தினார்கள். இன்று இது இல்லாமல் எந்தவொரு மஸ்ஜிதும் இல்லை.
5. ஆறு கலிமாக்கள்.
6. ஸர்ப், நஹ்வுடைய கல்வி.
7. ஹதீஸ் கலை இன்னும் அதனுடைய பிரிவுகள்.
8. தர்ஸெ நிஸாமி. (ஆலிம் கோர்ஸ்)
9. ஷரீஅத் இன்னும் தரீகத்தின் நான்கு ஸில்ஸிலாக்கள்.
10. நாவினால் தொழுகையின் நிய்யத்.
11. விமானம் மூலமாக ஹஜ் பயணம்.
12. புது விஞ்ஞான ஆயுதங்களால் ஜிஹாத்.

இந்த அனைத்து விடயங்களும் புனிதமான அக்காலத்தில் இருக்கவில்லை, மேலும் தற்போது அவைகளை யாரும் பாவமென்று சொல்வதில்லை. அப்படியானால் அதான்,

இகாமத்துக்கு முன் நாயகக்கோமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மீது ஸலவாத் ஒதுவது எவ்வாறு கெட்ட பித்அத்தும், பாவமுமாகும்? ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! ஏதாவதொரு விடயத்தில் கூடாது என்பதற்கு ஆதாரமில்லையென்றால் அதுவே கூடும் என்பதற்கு ஆதாரமாகும். உறுதியாக, உறுதியாக, உறுதியாக ஷரீஅத்தில் தடுக்கப்படாத ஒவ்வொரு புதிய செயற்பாடுகளும் பித்அதே ஹஸனாவும் இன்னும் முபாஹுமாகும். அதாவது நல்ல பித்அத்தும், ஆகுமான விடயமுமாகும். மேலும் இது அனைவரும் அறிந்த விடயமுமாகும். அதாவது அதானுக்கு முன் ஸலவாத் கூறுவதை எந்தவொரு ஹதீஸிலும் தடுக்கப்படவில்லை. ஆகையால், தடுக்கப்படாதவை தானாகவே “அனுமதித்ததாக ஆகிவிடும்”. நல்ல நல்ல விடயங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொள்வதற்காக மதீனத்துப்பேரரசர், நபிமார்களின் தலைவர், பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களே உற்சாகம் அளித்துள்ளார்கள். ஸஹீஹ் முஸ்லிமின் “கிதாபுல் இல்ம்” எனும் பாடத்தில் அகிலத்தின் அதிபதி கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعَمِلَ بِهَا

بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أَجْرِهِمْ شَيْءٌ

யாரொருவர் முஸ்லிம்கள் மத்தியில் நல்லதொரு செயலை உருவாக்கி, பின்பு அதன்படி அமல் செய்யப்பட்டால்,

அதன்படி அமல் செய்பவர்களின் நன்மையும் அவர் (உருவாக்கியவர்) உடைய பட்டோலையில் எழுதப்படும். மேலும் அமல் செய்பவர்களின் கூலியில் குறைவு ஏற்படாது. (ஸஹீஹ் முஸ்லிம், பக்கம் 1437, ஹதீஸ் 1017) அர்த்தம் என்னவென்றால், யார் இஸ்லாத்தில் ஒரு நல்ல விடயத்தை உருவாக்கினாரோ அவர் மிகப்பெரிய நன்மைக்கு உரியவராவார். ஆகையால், எந்த பாக்கியசாலி அதான் மற்றும் இகாமத்துக்கு முன் ஸலவாத் சொல்லும் பழக்கத்தை உருவாக்கினாரோ அவர் ஸவாBபே ஜாரியாவுக்கு (நிரந்தர நன்மைக்கு) உரிமையாளராவார். கியாம நாள் வரை முஸ்லிம்களில் யாரெல்லாம் அதன்படி அமல் செய்கிறார்களோ அவர்களுக்கும் நன்மை கிடைக்கும், அதை ஆரம்பித்தவருக்கும் நன்மை கிடைத்துக்கொண்டே இருக்கும். மேலும் இருவருடைய நன்மையிலும் எவ்வித குறைபாடும் ஏற்படாது.

சிலருக்கு இவ்வாறான சந்தேகங்களும் சிந்தனையில் ஏற்படலாம். அதாவது பரிசுத்த ஹதீஸில் இருக்கிறது. **كُلُّ بَدْعٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ** அதாவது எல்லா பித்அத்தும் (புதிய விடயங்கள்) வழிகேடாகும். இன்னும் எல்லா வழிகேடும் நரகத்திற்று இட்டுச்செல்பவைகளாகும். (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா, பாகம் 3, பக்கம் 143, ஹதீஸ் 1785) இந்த பரிசுத்த ஹதீஸின் அர்த்தம் என்ன? அதற்கு பதில் இதுவாகும். பரிசுத்த ஹதீஸ் உண்மையாகும். இங்கே பித்அத் என்பதன் நோக்கம் **كُلُّ بَدْعٍ ضَلَالَةٌ** கெட்ட பித்அத் என்பதாகும். மேலும் உண்மையாக ஏதாவது சுன்னத்துக்கு மாற்றமாக

அல்லது சுன்னத்தை அழிக்கின்ற அனைத்து பித்அத்தும் கெட்டதாகும். ஹழ்ரத் ஸய்யிதுனா ஷெய்க் அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள். எந்த பித்அத் அடிப்படை விதிக்கும் இன்னும் சுன்னத்தின் சட்டதிட்டங்களுக்கும் ஒப்பாக (அதாவது ஷரீஅத், சுன்னாவுடன் மோதல் ஏற்படாமல்) இருந்தால் அதற்கு بِدْعَةٍ حَسَنَةٍ (அழகிய வழிமுறை) என கூறப்படும். மேலும் இதற்கு மாறாக எவைகள் உள்ளதோ அவைகள் வழி தவறிய பித்அத் என்று கூறப்படும். (அஷிஃஅதுல் லம்ஆத், பாகம் 1, பக்கம் 135)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இப்போது ஈமானின் பாதுகாப்பிற்கான மனவேதனையுடன் தஃவதே இஸ்லாமியின் பதிப்பகமான மக்தபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 692 பக்கங்கள் அடங்கிய “குஃப்ரிய்யா கலிமாத் கே பாரெமே ஸவாலோ ஜவாப்” எனும் நூலின் பக்கம் 359–362 வரையுள்ள கட்டுரைகளை கண்காணித்துக்கொள்ளுங்கள்.

அதானை அவமதிப்பது பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி: அதானை அவமதிப்பது எப்படி?

பதில்: அதான் இஸ்லாத்தின் கடமைகளில் உள்ளடங்கியதாகும். இஸ்லாத்தில் உள்ளடங்கிய எதையாவது அவமதிப்பது குஃப்ராகும்.

حَيَّ عَلَى الصَّلَاةِ வுக்கு கேலி செய்வது

கேள்வி: அதானில் حَيَّ عَلَى الصَّلَاةِ (அதாவது தொழுகைக்கு விரைந்து வாருங்கள்) அல்லது حَيَّ عَلَى الْفَلَاحِ (அதாவது வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்) என்பதைக் கேட்டு பரிசாசத்தில் “வாங்க சினிமா வீட்டின் பக்கம் இல்லாவிட்டால் டிக்கட்டுக்கள் முடிந்து விடும்” என்று சொல்வது எப்படி?

பதில்: குஃப்ராகும், ஏனெனில் مَعَادَةَ اللَّهِ இது அதனை பரிசாசம் செய்வதாகும். எனது தலைவர் அஃலா ஹழ்ரத் இமாமெ அஹ்லுஸ் சுன்னத் மெளலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் رحمته الله تعالى عليه அவர்களின் சன்னிதானத்தில் **கேள்வி** கேட்கப்பட்டது. மஸ்ஜிதில் முஅத்தினாரின் அதானை Zஸைத் கேலி பன்னினான். அதாவது حَيَّ عَلَى الصَّلَاةِ என்ற வசனத்தை கேட்டு அதற்கு நிகராக பரிசாசம் செய்தான் (உதாரணமாக, Bய்யா லட் ஷலா) இப்போது Zஸைத்துக்கு சட்டம் முர்தத் ஆகி விட்டாரா? இன்னும் நிகாஹ் முறிந்து விட்டதா, இல்லையா? **பதில்:** அதானுக்கு பரிசாசம் செய்வது நிச்சயமாக குஃப்ராகும். அவன் அதானுக்கே பரிசாசம் செய்திருந்தால் சந்தேகமின்றி காஃபிராவான், அவனின் மனைவி

அவனுடைய நிகாஹ்விலிருந்து பிரிந்து விடுகிறாள். பின்பு இவர் முஸ்லிமாகி மனைவி அவனுடன் நிகாஹ் செய்தால் உடலுறவு ஹலாலாகும், இல்லாவிட்டால் விபச்சாரமாகும். மேலும் அவன் இஸ்லாத்தில் நுழையாமலும், நிகாஹ் செய்யாமலும் பெண் உடலுறவுக்கு விரும்பினால், அவளும் விபச்சாரியாகி விடுவாள். மேலும் அதானை பழிக்கும் நோக்கமில்லாமல், மாறாக அந்த முஅத்தினார் பிழையாக கூறியதற்கு பரிகாசம் செய்தால், அந்நிலையில் (காஃபிராகவும் மாட்டான், நிகாஹ் முறியவும் மாட்டாது. ஆனால்) Zஸைத்துக்கு இஸ்லாம் மற்றும் நிகாஹ்வை புதுப்பிக்குமாறு கட்டளை இடப்படும். ﷺ

(ஃபதாவா ரஸூலிஃய்யா, பாகம் 21, பக்கம் 215)

அதான் சம்பந்தமான குஃப்ரிய்யத்தானை வசனங்களுக்கு எட்டு உதாரணங்கள்

1. யார் அதானை பரிகாசம் செய்வாரோ, அவர் காஃபிராவார். (ஃபதாவா ரஸூலிஃய்யா, பாகம் 5, பக்கம் 102)
2. அதானை இழிவாக்கி, “மணியோசை தொழுகையை அறிவிப்பதற்கு மிகச்சிறந்தது” என்று கூறுவது குஃப்ராகும்.
3. யார் அதான் கூறியதற்காக, அதான் கூறியவரைப் பார்த்து “நீ பொய் சொன்னாய்” என்று கூறினால்,

அவன் காஃபிராகி விடுவான். (ஃபதாவா காலிகான், பாகம் 4, பக்கம் 467)

4. யாராவது முஅத்தினைப்பற்றி அதானை பரிகாசம் செய்வதற்காக, இது யார் ஏமாற்றமடைந்தவர் அதான் சொல்கிறார்? என்று கூறினால், அல்லது
5. அதானைப்பற்றி, இது அறியாத சத்தம் என்று கூறினால், அல்லது கூறினால்
6. அஜ்னபிகளுடைய சத்தம். இந்த அனைத்து வார்த்தைகளும், இழிவு படுத்தும் நோக்கத்துடன் கூறினால் குஃப்ராகும். (மினஹூர் ரவ்லுல் அஸ்ஹர் லில்காரி, பக்கம் 495)
7. ஒருவர் அதான் கூறியபின், இன்னொருவன் பரிகாசத்துக்காக அதான் கூறினால், அவன் மீது குஃப்ருடைய சட்டமாகும். (மஜ்மஉல் அன்ஹூர், பாகம் 2, பக்கம் 509)
8. அதானைக் கேட்டு, என்ன சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார்! என்று கூறினால். இந்த வார்த்தையை அதானை தானாகவே விரும்பாத காரணத்தினால் கூறினால் குஃப்ராகும். (ஆலம்ஃகீரி, பாகம் 2, பக்கம் 269)

அதான் (அரபும், பொருளும்)

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ

அல்லாஹ் மிகப்பெரியவன்

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ

அல்லாஹ் மிகப்பெரியவன்

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ط

அல்லாஹுதஆலாவைத்
தவிர வேறு நாயன்
கிடையாது என்று நான்
சாட்சி கூறுகிறேன்.

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ط

அல்லாஹுதஆலாவைத்
தவிர வேறு நாயன்
கிடையாது என்று நான்
சாட்சி கூறுகிறேன்.

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ط

நிச்சயமாக முஹம்மத்
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அன்னவர்கள்
அல்லாஹ்வின் திருத்தூதர்
ஆவார்கள். என்று நான்
சாட்சி கூறுகிறேன்.

أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ط

நிச்சயமாக முஹம்மத்
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அன்னவர்கள்
அல்லாஹ்வின் திருத்தூதர்
ஆவார்கள். என்று நான்
சாட்சி கூறுகிறேன்.

حَيَّ عَلَى الصَّلَاةِ ط

தொழுகைக்காக விரைந்து
வாருங்கள்

حَيَّ عَلَى الصَّلَاةِ ط

தொழுகைக்காக விரைந்து
வாருங்கள்

حَيَّ عَلَى الْفَلَاحِ ط	حَيَّ عَلَى الْفَلَاحِ ط
வெற்றி பெற விரைந்து வாருங்கள்	வெற்றி பெற விரைந்து வாருங்கள்
اللَّهُ أَكْبَرُ ط	اللَّهُ أَكْبَرُ ط
அல்லாஹ் மிகப்பெரியவன்	அல்லாஹ் மிகப்பெரியவன்

لَا إِلَهَ إِلَّا اللَّهُ ط

அல்லாஹுதஆலாவைத்தவிர வேறு நாயன்
யாருமில்லை.

அதானின் துஆ

அதானுக்குப்பின் முஅத்தினும், கேட்பவர்களும் ஸலவாத்
ஓதி இந்த துஆவை ஓதிக்கொள்ளவும்.

اللَّهُمَّ رَبِّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ ط وَالصَّلَاةِ الْقَائِمَةِ ط أَتِ سَيِّدَنَا
مُحَمَّدًا نِ الْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ ط وَالذَّرَجَةَ الرَّفِيْعَةَ ط وَابْعَثْهُ مَقَامًا
فَحْمُودًا نِ الَّذِي وَعَدْتَهُ ط وَارْزُقْنَا شَفَاعَتَهُ يَوْمَ الْقِيَمَةِ ط إِنَّكَ لَا
تُخْلِفُ الْمِيْعَادَ ط بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّحِمِيْنَ ط

யா அல்லாஹ் பரிபூரணமான இந்த பிராத்தனைக்குரிய நாயனே! நிரந்தரமாய் நடைபெறும் இத்தொழுகைக்குரிய இரட்சகனே! எங்கள் தலைவர் முஹம்மத் (صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) அன்னவர்களுக்கு வஸீலா எனும் பதவியினையும், மேன்மையையும் மேலும் உயர்ந்த அந்தஸ்தையும் வழங்குவாயாக. மேலும் நீ வாக்களித்த மகாமம் மஹ்முத் எனப்படும் புகழப்பட்ட இடத்தில் எழுப்புவாயாக! நாளை கியாம நாளிலே அவர்களின் ஷஃபாஅத்தை எமக்கு வழங்கியருள்வாயாக. நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டாய். அருளாளர்களில் மிகச்சிறந்த அருளாளனே! உன்னுடைய அருளைக்கொண்டு அருள் புரிவாயாக!

ஷஃபாஅத்திற்குரிய சுபச்செய்தி

நபிகள் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள். நீங்கள் அதானை கேட்டால் முஅத்தின் கூறிய வசனங்களை நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் கூறி பிறகு வஸீலாவை கேளுங்கள். அவ்வாறு செய்பவருக்கு என்னுடைய ஷஃபாஅத் வாஜிபாகும். (முஸ்லிம், பக்கம் 203, ஹதீஸ் 384, முலக்கஸ்)

ஈமான் முஃபஸ்ஸல்

أَمَنْتُ بِاللَّهِ وَمَلِكِيَّتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ
وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ ط

அல்லாஹுதஆலாவின் மீதும், அவனின் வானவர்கள் மீதும், அவனின் வேதங்கள் மீதும், அவனுடைய ரஸூல்மார்கள் மீதும், இன்னும் கியாமநாள் மீதும், நன்மை, தீமை யாவும் அல்லாஹுதஆலாவின் புறத்தில் நின்றும் உள்ளதாகும் என்பதன் மீதும், மேலும் மரணத்துக்குப் பின் எழுப்பப்படும் என்றும் நான் ஈமான் கொண்டேன்.

ஈமான் முஜ்மல்

أَمِنْتُ بِاللَّهِ كَمَا هُوَ بِأَسْمَائِهِ وَصِفَاتِهِ وَقَبِلْتُ جَمِيعَ أَحْكَامِهِ
إِقْرَارًا بِاللِّسَانِ وَتَصْدِيقًا بِالْقَلْبِ ط

நற்பெயர்களையும், நற்குணங்களையும் கொண்டுள்ள அல்லாஹுதஆலாவின் மீது நான் ஈமான் கொண்டேன். மேலும் நான் அவனுடைய எல்லா சட்டங்களையும் நாவினால் மொழிந்து உள்ளத்தால் உண்மையாக்கிக் கொண்டேன்.

முதலாம் கலிமா தய்யிப்

لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ ط

வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் ﷺ அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்.

இரண்டாம் கலிமா ஷஹாதத்

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ
أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ط

அல்லாஹ்தஆலாவைத் தவிர வேறு நாயன் யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை. மேலும் நிச்சயமாக முஹம்மத் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அல்லாஹ் வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

மூன்றாம் கலிமா தம்ஜீத்

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ط
وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ط

அல்லாஹுதஆலா தூயவன், புகழ்னைத்தும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் யாருமில்லை. அல்லாஹ் மிகப்பெரியவன். பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளும் சக்தியும் இன்னும் நன்மைகள் செய்வதற்குரிய பாக்கியமும் அல்லாஹ்வின் புறத்தில் நின்றுமேயாகும். அவன் உயர்ந்தவனும் மகத்துவம் மிக்கவனுமாகும்.

நான்காம் கலிமா தவ்ஹீத்

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ط لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي
وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ أَبَدًا أَبَدًا ط ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ ط
بِيَدِهِ الْخَيْرُ ط وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ط

அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன் யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனுக்கே அரசாட்சியும். மேலும் அவனுக்கே புகழனைத்துமாகும். அவனே உயிர்ப்பிக்கிறான் இன்னும் மரணிக்கச் செய்கிறான். அவன் உயிருள்ளவன், அவனுக்கு ஒருபோதும் மரணம் ஏற்படாது. உயர்நிலையும், பெரும் மகத்துவமும் உடையவன். நற்செயல் அனைத்தும் அவன் கைவசமே உள்ளது. மேலும் அவன் அனைத்து வஸ்துக்களின் மீதும் சக்திபெற்றவன்.

ஐந்தாம் கலிமா இஸ்திஃபார்

أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ أَدْنَبْتُهُ عَمَدًا أَوْ حَطًّا سِرًّا أَوْ
عَلَانِيَةً وَآتُوبُ إِلَيْهِ مِنَ الذَّنْبِ الَّذِي أَعْلَمُ وَمِنَ الذَّنْبِ الَّذِي
لَا أَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ وَ سَتَّارُ الْعُيُوبِ وَ غَفَّارُ
الذُّنُوبِ وَ لَاحَوْلَ وَ لَاقُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ط

வேண்டுமென்றும், தவறுதலாகவும் இன்னும் உள்ரங்கமாகவும், வெளிர்ரங்கமாகவும் செய்த அனைத்து பாவங்களுக்கும் நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இன்னும் நான் அறிந்த மற்றும் அறியாத பாவங்களுக்காகவும் அவனிடம் தௌபா செய்கிறேன். (யா அல்லாஹ்) நிச்சயமாக நீ மறைவானவற்றை அறிந்தவன், குறைகளை மறைப்பவன் மேலும் பாவங்களை மன்னிப்பவன். இன்னும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளும் சக்தியும், நன்மைகள் செய்வதற்குரிய பாக்கியமும் அல்லாஹ்வின் புறத்தில் நின்றுமேயாகும். அவன் உயர்ந்தவனும் மகத்துவம் மிக்கவனுமாகும்.

ஆறாம் கலிமா ரத்துல் குஃப்ர்

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَشْرِكَ بِكَ شَيْئًا وَ أَنَا أَعْلَمُ بِهِ
وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ تَبْتُ عَنْهُ وَتَبَّرْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ
وَالْكَذِبِ وَالْغَيْبَةِ وَالْبِدْعَةِ وَالنَّمِيمَةِ وَالْفَوَاحِشِ وَالْبُهْتَانِ
وَالْمَعَاصِي كُلِّهَا وَأَسَلَمْتُ وَأَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ط

யா அல்லாஹ்! நான் அறிந்தவனாக உனக்கு எப்பொருளையும் இணை வைப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நான் அறியாமல் செய்தவைகளுக்கும் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இன்னும் நான் அதனை விட்டும் தௌபா

செய்தேன். நான் நிராகரித்தல், இணை வைத்தல், பொய், புறம், (கெட்ட) பித்அத், கோள், மானக்கேடான விடயங்கள், அவதூறு மேலும் அனைத்து பாவங்களை விட்டும் வெறுப்படைந்து விட்டேன். இன்னும் வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹுதஆலாவைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்ற திருக்கலிமாவை கூறி முஸ்லிமாகி விட்டேன்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

பொருளடக்கம்

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ iii

அதானின் சிறப்பு 1

ஸலவாத்தின் சிறப்பு	1
நாயகம் ﷺ அன்னவர்கள் ஒருமுறை அதான் சொன்னார்கள் ...	2
ஆதானா அல்லது அதானா	2
“அதானுடைய சிறப்பு” என்ற 9 எழுத்துக்களின் தொடர்பில் அதானின் சிறப்புக்கள் அடங்கிய நாயகம் ﷺ அன்னவர்களின் 9 ஹதீஸ்கள்	2
1. கப்ரில் புழுக்கள் இருக்காது	2
2. முத்துக்களின் குவிமண்டபம்	3
3. முன்னைய பாவங்களுக்கு மன்னிப்பு	3
4. ஷைத்தான் 36 மைல் தூரம் ஓடுகிறான்	3
5. அதான் துஆ ஒப்புக்கொள்ள காரணமாகும்	4
6. முஅத்தினுக்காக பாவமன்னிப்பு	4
7. அதானுடைய நாளில் தண்டனையை விட்டும் பாதுகாப்பு	4
8. அச்சத்துக்கு நிவாரணம்	4
9. கவலை தூரமாகுவதற்கான வழிமுறை	5
மீன்களும் பிழை பொறுக்கத்தேடுகிறது	5
அதானுக்கு பதிலளிப்பதன் சிறப்பு	6
3 கோடி 24 இலட்சம் நன்மைகள் தினமும் சம்பாதிப்புகள்	7
அதானுக்கு பதிலளித்தவர் கவனவாதியானார்	8
அதான் இகாமத்திற்கு பதிலளிக்கும் முறை	10

“صدقے یا رسول اللہ” என்பதிலுள்ள 14 எழுத்துக்களின் தொடர்பில் அதானின் 14 மதனி முத்துக்கள்.....	12
“பிலாலினுடைய அதான்” என்பதிலுள்ள 9 எழுத்துக்களின் தொடர்பில் அதானுக்கு பதிலளிப்பதன் 9 மதனி முத்துக்கள் ...	16
“یا مُصْطَفَى” என்பதிலுள்ள 7 எழுத்துக்களின் தொடர்பில் இகாமத்தின் ஏழு மதனி முத்துக்கள்	19
“எனது கேவ்ஸூல் அஃலம்” என்பதிலுள்ள 11 எழுத்துக்களின் தொடர்பில் அதான் சொல்வதற்கு முஸ்தஹப்பான 11 சந்தர்ப்பங்கள்.....	21
மஸ்ஜிதில் அதான் சொல்வது சுன்னத்துக்கு மாற்றமாகும்	22
நூறு ஷுஹதாக்களின் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.....	23
அதானுக்கு முன் இந்த ஸலவாத்தை கூறுங்கள்	24
அதானை அவமதிப்பது பற்றிய கேள்வி பதில்கள்	29
حَى عَلَى الصَّلَاةِ வுக்கு கேலி செய்வது.....	30
அதான் சம்பந்தமான குஃப்ரிய்யத்தான வசனங்களுக்கு எட்டு உதாரணங்கள்	31
அதான் (அரபும், பொருளும்).....	33
அதானின் துஆ.....	34
ஷஃபாஅத்திற்குரிய சுபச்செய்தி	35
ஈமான் முஃபஸ்ஸல்	35
ஈமான் முஜ்மல்.....	36
முதலாம் கலிமா தய்யிப்	36
இரண்டாம் கலிமா ஷஹாதத்	37
மூன்றாம் கலிமா தம்ஜீத்	37
நான்காம் கலிமா தவ்ஹீத்	38
ஐந்தாம் கலிமா இஸ்திஃபார்	38
ஆறாம் கலிமா ரத்துல் குஃப்ர்.....	39

நல்ல தொழுகையாளியாக ஆகுவதற்காக

ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஃரிப் தொழுகையை தொடர்ந்து உங்கள் பிரதேசத்தில் நடைபெறுகின்ற தலீவதே இஸ்லாமியின் ஸுன்னத்துக்கள் நிறைந்த வரலாற்றை இத்திமாவில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நல்ல நல்ல எண்ணங்களுடன் முழு இரவையும் கழியுங்கள் ✽ ஸுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃலீலாவில் நாயகத்தின் ஆஷிகைகளுடன் மாதாந்தம் ழுன்று நாட்கள் பிரயாணமும் மேலும் ✽ திவமும் “ஃபிக்ரே மதீனா” வின் மூலம் மதனி இன்ஆமாத் பதீவேட்டை நர்பர் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களுக்குள் உங்கள் பிரதேச பொறுப்புதாரியிடம் ஒப்படைக்கும் படிக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

எனது மதனி நோக்கம்: “நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்துவதற்காக முயற்சி செய்வேன்” ﷻ.

தவது சீர்த்திருத்தத்திற்காக, “மதனி இன்ஆமாத்” பிரயாணம் அமலும் மேலும் உலக மக்களுடைய சீர்த்திருத்தத்தின் முயற்சிக்காக “மதனி காஃலீலா”வில் பிரயாணமும் செய்ய வேண்டும். ﷻ.



www.dawateislami.net



MC 1286